

# NATIONAL DEWORMING DAY

8 February 2018



**Let us pledge to make  
our communities  
worm-free**













SAS ACADEMY  
NATIONAL NURSING DAY  
2018  
Take photos after food  
Exhibits are available  
10:00am-12:00pm, 2:00pm-5:00pm  
Event, 8 photos or any illness

சுழந்தைகளுக்கான குடற்புழு நீக்கும்  
தேசிய குடற்புழு நீக்க நாள்  
2018  
NATIONAL NURSING  
மாவட்ட



DATE: 10.08.2018  
NATIONAL DEWORMING DAY  
10.08.2018  
10.08.2018  
10.08.2018  
10.08.2018  
10.08.2018

**குழந்தைகளுக்கான குடற்புழு நீக்கும் திட்டம்**  
**தேசிய குடற்புழு நீக்க நாள்**

**10.08.2018**  
**NATIONAL DEWORMING DAY**

முகப்பு: குடற்புழு நீக்க நாள்  
முகப்பு: குடற்புழு நீக்க நாள்

10.08.2018  
10.08.2018  
10.08.2018  
10.08.2018



“Worm-free Children  
Healthy Children”

**NATIONAL DEWORMING DAY**  
10<sup>th</sup> AUGUST 2018

**National Deworming Day**  
February 2018

Did you know?  
Worms can make your child

- Anemic
- Undernourished
- Weak
- Too sick & tired to concentrate or even attend school and engage!

**SAN ACADEMY**  
**NATIONAL DEWORMING DAY**  
10/08/2018

**Take tablets after food**  
**Tablets are chewable**  
Not advisable to take tablets if you have  
**Fever, Epilepsy or any illness**

**HOW TO PREVENT WORM INFESTATION**

Wear slippers / shoes while walking or playing

Keep nails short and clean

Wash hands with soap, especially before eating and after using toilet

Drink safe and clean water

Wash vegetables, fruits in clean water; eat properly cooked food

Use clean toilet; keep surroundings clean and green











Advertisement  
Text on the box